

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٣/٨/٢٠١٩ الموافق ٢٢ ذو الحجة ١٤٤٠ هـ

بَعْضُ مَا يَجْلِبُهُ الْحَجَّاجُ مَعَهُمْ والتَّحْذِيرُ مِنَ الْكُتُبِ الَّتِي تُورِّعُهَا الْوَهَابِيَّةُ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا
وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَصَلَّى اللَّهُ عَلَى
سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحَابَتِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ وَلَا مَثِيلَ لَهُ، وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَفِرَّةَ
أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، صَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَيْهِ وَعَلَى كُلِّ رَسُولٍ
أَرْسَلَهُ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ فِي مُحْكَمِ
التَّنْزِيلِ ﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَاتَّقُوا نَفْسَ مَا قَدَّمْتُمْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ
خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿١١﴾﴾ فَهَنِيئًا لِمَنِ اتَّقَى رَبَّهُ وَالتَّزَمَ بِشَرَعِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهَنِيئًا لِمَنْ حَجَّ وَعَتَمَرَ وَزَارَ قَبْرَ النَّبِيِّ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَنِيئًا لِمَنْ تَمَسَّكَ
بِنَهْجِ سَيِّدِ الْمُرْسَلِينَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاهْتَدَى بِهَدْيِهِ. وَقَدْ عَلَّمَ النَّبِيُّ عَلَيْهِ
الصَّلَاةُ وَالسَّلَامُ أُمَّتَهُ كَثِيرًا مِنَ الْأُمُورِ الَّتِي تَنْفَعُهُمْ فِي دِينِهِمْ وَدُنْيَاهُمْ وَحَضَّهُمْ عَلَى الْعَمَلِ
بِهَا.

Ô vous croyants, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah*, *Al-^Aliyy Al-^Adhim*. *Allah ta^ala* dit : [*sourat Al-Hachr* / 18] ce qui signifie : « **Ô vous qui êtes croyants, faites preuve de piété à l'égard de *Allah* et que chacun considère ce qu'il a préparé pour le Jour du Jugement. Faites preuve de piété à l'égard de *Allah*, certes *Allah* sait tout ce que vous faites.** »

Bonheur donc à celui qui a fait preuve de piété à l'égard de Son Seigneur et s'est attaché à l'enseignement de notre maître *Mouhammad*, et bonheur à celui qui a accompli le *hajj*

et la *^oumrah* et a visité la tombe du Prophète *Mouhammad*, et bonheur à celui qui s'est attaché à la voie du Maître des messagers *Mouhammad* et a pris le chemin de droiture par sa bonne guidée. Le Prophète a en effet enseigné aux gens de sa communauté beaucoup de choses qui leur sont d'un grand profit pour leur au-delà ainsi que pour leur vie d'ici-bas et il les a incités à les pratiquer.

إِخْوَةَ الْإِيمَانِ حُطَبَتْنَا الْيَوْمَ بِإِذْنِ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ تَتَرَكُّزُ عَلَى أَشْيَاءَ يَجْلِبُهَا الْحَجَّاجُ عَادَةً مَعَهُمْ كَالسِّوَاكِ وَمَاءِ زَمْزَمَ وَتَمْرِ الْمَدِينَةِ الْمُنَوَّرَةِ وَالسُّبْحَةِ وَغَيْرِ ذَلِكَ مِنْ تِلْكَ الدِّيَارِ الْعَظِيمَةِ مِنْ مَكَّةَ أُمَّ الْقُرَى وَمِنْ طَيْبَةَ الَّتِي طَابَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

Mes frères de foi, le sujet de notre discours aujourd'hui, par la volonté de *Allah* le Seigneur des mondes, concerne les choses que les pèlerins rapportent habituellement avec eux à leur retour, comme les *siwak*, l'eau de *Zamzam*, les dattes de Médine l'Illuminée, les *soubhah* et autres choses encore, de ces villes éminentes, à savoir la Mecque, *'Oummou l-Qourq*, la Mère de toutes les villes, et Médine, *Taybah*, qui s'est embaumée grâce au Messager de *Allah*.

وَسَنَبْدُ بِالتَّحَدُّثِ عَنِ السِّوَاكِ فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّوَاكِ مَطَهْرَةٌ لِلْفَمِّ مَرْضَاءٌ لِلرَّبِّ^٢ اه وقال أيضًا رَكْعَتَانِ بِسِوَاكِ أَفْضَلُ مِنْ سَبْعِينَ رَكْعَةً مِنْ غَيْرِ سِوَاكِ^٣ اه

Nous commencerons par parler du *siwak*. À ce sujet, le Prophète a dit : [rapporté par *Al-Boukhariyy*] ce qui signifie : « **Le siwak est une purification pour la bouche et une cause pour obtenir l'agrément du Seigneur** ». Il a dit aussi : [rapporté par *Ibnou Majah*] ce qui signifie : « **Deux rak^ah [effectuées] en ayant passé le siwak valent mieux que soixante-dix rak^ah sans siwak.** »

وَالسِّوَاكِ شَرْعًا مَعْنَاهُ اسْتِعْمَالُ عُودٍ أَوْ نَحْوِهِ فِي الْقَمِّ لِتَنْظِيفِ الْأَسْنَانِ وَأَفْضَلُ مَا يُسْتَعْمَلُ لِذَلِكَ هُوَ خَشَبُ الْأَرَاكِ فَيُسْنُ الْإِسْتِيَاكَ عِنْدَ الْقِيَامِ إِلَى الصَّلَاةِ وَكَذَلِكَ لِلْوُضُوءِ فَيَسْتَاكَ بَعْدَ غَسْلِ الْكَفَّيْنِ كَمَا يُسْنُ الْإِسْتِيَاكَ لِلتَّيْمُمِ وَلِقِرَاءَةِ الْقُرْآنِ وَلِصُفْرَةِ الْأَسْنَانِ وَلِلطَّوْفِ وَعِنْدَ الْقِيَامِ مِنَ التَّوْمِ، وَيُسْنُ أَنْ يَسْتَاكَ الْمُسْلِمُ بِالْيَدِ الْيُمْنَى وَأَنْ يَبْدَأَ بِالْجَانِبِ الْأَيْمَنِ مِنْ فَمِهِ وَأَنْ يُمِرَّهُ عَلَى سَقْفِ حَلْقِهِ إِمْرَارًا لَطِيفًا وَأَنْ يَنْوِيَ بِالسِّوَاكِ السَّنَةَ.

Utiliser le *siwak* veut dire, selon la terminologie religieuse, passer un bâton ou ce qui est de cet ordre dans la bouche pour se nettoyer les dents. Le mieux que l'on puisse utiliser pour cela est le bois d'*arak*. Il est recommandé de l'utiliser lorsqu'on se lève pour accomplir la prière. Il est aussi recommandé de l'utiliser pour le *woudou*, on l'utilise alors après s'être lavé les mains. L'utilisation du *siwak* est aussi recommandée avant de faire le *tayammoum* et avant de réciter le *Qur'an* mais aussi lorsque les dents jaunissent, de même que pour accomplir les tours rituels (*tawaf*) et lorsqu'on s'éveille

^٢ رواه البخاري.

^٣ رواه ابن ماجه.

de son sommeil. D'autre part, il est recommandé au musulman de passer le *siwak* avec la main droite, de commencer par le côté droit de sa bouche et de le faire passer sur le palais, délicatement, et d'avoir l'intention en l'utilisant de suivre la *Sounnah*.

وَمِنْ فَوَائِدِ السِّوَاكِ أَنَّهُ يُطَهِّرُ الْفَمَ وَيُرْضِي الرَّبَّ وَيَشُدُّ اللَّيْثَةَ وَيُضَاعِفُ الْأَجْرَ وَيُبَيِّضُ الْأَسْنَانَ وَيُسَاعِدُ عَلَى إِخْرَاجِ الْحُرُوفِ مِنْ مَخَارِجِهَا وَيَذَكِّرُ بِالشَّهَادَةِ عِنْدَ الْمَوْتِ وَمَنْ مَنَّا لَا يَتَمَتَّى أَنْ يَنْطِقَ بِالشَّهَادَةِ عِنْدَ الْمَوْتِ فَحَافِظُوا إِخْوَةَ الْإِيمَانِ عَلَى هَذِهِ السُّنَّةِ الْعَظِيمَةِ.

Parmi les bienfaits du *siwak*, on peut citer qu'il purifie la bouche, qu'il fait gagner l'agrément du Seigneur, qu'il fortifie les gencives, qu'il multiplie les récompenses, qu'il blanchit les dents, qu'il aide à prononcer correctement les lettres de leurs points de prononciation et qu'il rappellera de prononcer les deux témoignages au moment de la mort. Qui parmi nous ne souhaite pas prononcer les deux témoignages au moment de la mort ? Alors, mes frères de foi, persévérez à suivre cette *sounnah* éminente !

وَأَمَّا مَاءُ زَمْزَمَ فَيُسْتَحَبُّ شَرْبُهُ وَمَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ فَلْيَشْرَبْ مَاءَ زَمْزَمَ عَلَى نِيَّةِ قَضَاءِ حَاجَتِهِ وَلْيَقُلْ إِذَا شَاءَ اللَّهُمَّ إِنَّهُ بَلَعَنِي أَنْ نَبِيَّكَ قَالَ مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ أَهْلُ اللَّهِمَّ إِنِّي أَشْرَبُهُ سَائِلًا عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ وَيَسْأَلُ غَيْرَ ذَلِكَ مِمَّا يُرِيدُ.

Quant à l'eau de *Zamzam*, il est recommandé d'en boire et celui qui a une affaire qu'il désire voir aboutir, qu'il boive de l'eau de *Zamzam* avec l'intention de voir son affaire se régler. S'il veut, qu'il dise : [rapporté par *Ibnou Majah*] ce qui signifie : *Ô Allah, il m'est parvenu que Ton prophète a dit : « L'eau de Zamzam est utile pour ce pour quoi elle est bue »* Fin du *hadith*.

اللَّهُمَّ إِنِّي أَشْرَبُهُ مُسْتَشْفِيًا بِهِ فَاشْفِنِي وَاعْفِرْ لِي
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ

ce qui signifie : *Ô Allah, j'en bois pour en rechercher la guérison, alors guéris-moi et pardonne-moi. Ô Allah, je Te demande une science utile, une subsistance abondante et une guérison de tout mal.* »

Et on demande ce que l'on veut d'autre.

وَأَمَّا التَّمْرُ فَإِنَّ لِبَعْضِ أَصْنَافِهِ خُصُوصِيَّةً لَيْسَتْ فِي غَيْرِهِ مِنَ الْأَصْنَافِ وَمِنْ ذَلِكَ عَجْوَةُ الْمَدِينَةِ، فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ أَيَّ أَكَلِ صَبَاحًا كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّْ وَلَا سِحْرٌ أَهْ

Pour ce qui est des dattes, certaines variétés ont des particularités qui ne sont pas dans d'autres, notamment la variété *ajwah* de Médine. Le Messager de *Allah* ﷺ a dit : [rapporté par *Al-Boukhariyy*] ce qui signifie : *« Celui qui prend au matin sept dattes de la*

^٤ رواه ابن ماجه.

^٥ رواه البخاري.

variété ^ajwah de Médine qui poussent entre les deux terres de pierres noires délimitant la ville, aucun poison et aucune sorcellerie ne lui nuira ce jour-là. »

وَمِنْ جُمْلَةٍ مَا يَحْمِلُهُ الْحَاجُّ عِنْدَ عَوْدَتِهِ مِنْ حَجِّهِ السُّبْحَةَ وَلَا بِأَسِّ بِاسْتِعْمَالِهَا
لِذِكْرِ اللَّهِ تَعَالَى فَإِنَّهَا تُذَكِّرُ حَامِلَهَا بِتَسْبِيحِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَتَمَجِيدِهِ فَإِنَّ بَعْضَ نِسَاءِ
الرَّسُولِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَضَعَتْ أَمَامَهَا أَرْبَعَةَ أَلْفٍ مِنْ نَوَى التَّمْرِ لِتَسْبِيحِ بِهَا
فَرَأَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُنْكِرْ عَلَيْهَا فَمِنْ هُنَا فَهَمَّ الْعُلَمَاءُ أَنَّ التَّسْبِيحَ
بِالسُّبْحَةِ جَائِزٌ لَيْسَ حَرَامًا

Parmi les choses que le pèlerin rapporte aussi avec lui, il y a les *soubhah*, les chapelets. Il n'y a pas de mal à utiliser une *soubhah* pour le *dhikr* de *Allah*, car elle rappelle à celui qui la porte de faire le *tasbih* et de glorifier *Allah ^azza wajall*. La preuve en est qu'une des épouses du Prophète ﷺ avait mis devant elle quatre mille noyaux de dattes pour faire le *tasbih* avec. Le Prophète ﷺ l'avait vue mais ne l'avait pas blâmée. De ce fait, les savants ont dit que faire le *tasbih* avec une *soubhah* est permis et que ce n'est pas *haram*.

وَلَكِنَّ الذِّكْرَ بَعْدَ الْأَنَامِلِ وَعَقْدِهَا أَفْضَلُ فَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ
عَلَيْكُمْ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَعَقْدَنَ عَلَيْهِنَّ الْأَنَامِلَ فَإِنَّهِنَّ مَسْئُولَاتٌ
وَمُسْتَنْظَقَاتٌ أَهَلَا أَنْ اللَّهَ تَعَالَى يَجْعَلُ فِيهَا التُّطُقَ يَوْمَ الْقِيَامَةِ فَتَشْهَدُ عَلَى أَصْحَابِهَا بِمَا
كَانُوا يَفْعَلُونَهُ فِي الدُّنْيَا مِنْ ذِكْرِ اللَّهِ مَعَ الْعَدِّ عَلَى الْأَنَامِلِ،

Toutefois, il reste préférable de faire le *tasbih* en comptant avec ses phalanges car le Prophète ﷺ a dit : [rapporté par *At-Tirmidhiyy*] ce qui signifie : « **Attachez-vous à faire le *tasbih*, le *tahlil*, le *taqdis* et faites-le en comptant avec vos phalanges car elles seront interrogées et il leur sera demandé de parler.** » Fin du *hadith*.

Cela signifie que *Allah* créera une prononciation dans ces phalanges et qu'elles témoigneront de ce que faisait la personne comme *dhikr* de *Allah* en comptant avec.

وَقَدْ حَصَلَ فِي الدُّنْيَا مَا يَشْهَدُ لِهَذَا وَهُوَ أَنَّ أَبَا مُسْلِمٍ الْخَوْلَانِيَّ وَهُوَ مِنَ التَّابِعِينَ
الزَّاهِدِينَ مَرَّةً كَانَ يُسَبِّحُ بِالسُّبْحَةِ ثُمَّ نَامَ فَصَارَتِ السُّبْحَةُ تَدُورُ فِي يَدِهِ وَهُوَ نَائِمٌ وَنَقُولُ
سُبْحَانَكَ يَا مُنِيتَ الثَّبَاتِ وَيَا دَائِمَ الثَّبَاتِ، وَمَعْنَى دَائِمِ الثَّبَاتِ أَيِّ الَّذِي وُجُودُهُ لَا نِهَائَةَ
لَهُ، ثُمَّ اسْتَيْقَظَ فَنَادَى زَوْجَتَهُ يَا أُمَّ مُسْلِمِ تَعَالَى انظري إلى أعجبِ الأعاجيبِ فلما جاءت
ورأتِ السُّبْحَةَ تَدُورُ وَتَذَكُرُ سَكَتَتِ السُّبْحَةَ، فَهَذَا حَصَلَ فِي الدُّنْيَا وَهُوَ شَاهِدٌ لِمَا يَحْصُلُ
يَوْمَ الْقِيَامَةِ مِنْ نُطْقِ الْأَنَامِلِ لِأَصْحَابِهَا.

De plus, il est arrivé dans ce bas monde un événement qui en témoigne : c'est ce qui s'est produit avec *Abou Mouslim Al-Khawlaniiyy*, qui faisait partie des successeurs des compagnons et des ascètes. Une nuit qu'il était en train de faire du *tasbih* avec sa *soubhah*, il s'était endormi et la *soubhah* s'était mise à tourner autour de sa main en

⁶ رواه الترمذي.

disant : (*soubhanaka ya mounbita n-nabati waya da`ima th-thabat*) qui signifie : « Gloire à Toi Qui es exempt d'imperfection, Toi Qui fais pousser les plantes et Toi dont l'existence n'aura pas de fin. » *Abou Mouslim* s'était réveillé et avait appelé son épouse en disant : « 'Oumma Mouslim ! Viens voir une chose des plus étonnantes ! » Quand elle vint et vit la *soubhah* en train de faire le *tasbih*, la *soubhah* se tut. Cet événement s'est bien produit dans cette vie du bas monde et confirme que les phalanges pourront prononcer au Jour du jugement afin de témoigner en faveur de ceux qui faisait le *tasbih* avec elles.

Enfin, nous vous rappelons aussi de demander aux pèlerins de retour de leur *haji* d'invoquer *Allah* qu'Il vous pardonne. Le Prophète ﷺ a dit en effet : [rapporté par *Al-Bayhaqiyy*] ce qui signifie : « **Ô Allah, accorde le pardon au pèlerin ainsi qu'à celui en faveur de qui le pèlerin demande le pardon.** »

Voilà, et je demande que *Allah ta^ala* me pardonne ainsi qu'à vous-mêmes.

كَمَا نَدَّ كِرْكُمُ إِخْوَةَ الْإِيمَانِ بِالطَّلَبِ مِنَ الْحُجَّاجِ الْقَادِمِينَ بِأَنْ يَسْتَغْفِرُوا لَكُمْ. فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ وَلِمَنْ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ اه٧
هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ

الخطبة الثانية:

التَّحْذِيرُ مِنْ كُتُبِ الْوَهَابِيَّةِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُودُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ وَعَلَى كُلِّ رَسُولٍ أَرْسَلَهُ، أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ۝﴾^٦ فَعِلْمُ الدِّينِ حَيَاةُ الْإِسْلَامِ فَوَجِبَ الْإِهْتِمَامُ بِهِ تَعَلُّمًا وَتَعْلِيمًا، تَعَلُّمًا مِنَ التَّقَاتِ مِنْ أَهْلِ الْمَعْرِفَةِ وَلَيْسَ بِمَجْرَدِ الْمَطَالَعَةِ فِي الْكُتُبِ، فَكَمْ وَكَمْ مِنَ النَّاسِ مِمَّنْ لَمْ يَتَلَقَّوْا الْعِلْمَ مِنْ أَفْوَاهِ الْعُلَمَاءِ صَلُّوا وَأَضَلُّوا لِأَنَّهُمْ ظَنُّوا أَنَّ الْكُتُبَ تَهْدِي لِإِدْرَاكِ الْعُلُومِ مِنْ غَيْرِ شَيْخٍ وَمِنْ هَذِهِ الْكُتُبِ مَا يَحْوِي ضَلَالَاتٍ بِأَنْوَاعِهَا كَالْكُتُبِ الَّتِي تُورَعُ عَلَى حُجَّاجِ بَيْتِ اللَّهِ الْحَرَامِ، تِلْكَ الْكُتُبَاتُ الصَّغِيرَةُ الْمَلَوْتَةُ الْمُزْحَرَفَةُ الَّتِي مَلِئَتْ بِالْعَقَائِدِ الْفَاسِدَةِ مِنْ عَقَائِدِ الْمُشَبَّهَةِ الْمَجْسَمَةِ وَنَفَاةِ التَّوَسُّلِ، فَأَمَّا الْمُشَبَّهَةُ فَهِيَ الَّذِينَ يُشَبَّهُونَ اللَّهَ بِخَلْقِهِ وَأَمَّا الْمَجْسَمَةُ فَهِيَ الَّذِينَ يَقُولُونَ عَنِ اللَّهِ إِنَّهُ جِسْمٌ وَأَمَّا نَفَاةُ التَّوَسُّلِ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ

^٧ رواه البيهقي.

^٨ سورة طه.

مَوْتِهِ وَيُكْفِرُونَ الْمُسْلِمَ الَّذِي يَقُولُ يَا مُحَمَّدٌ أَوْ يَا رَسُولَ اللَّهِ. فَاحْذَرُوا مِنْ هَذِهِ الْكُتُبِ
وَلَا تَقْرَءُوا فِيهَا وَحَذَرُوا مِنْهَا مَنْ جَلَبَهَا وَشَجَعُوهُ عَلَىٰ إِعْطَائِكُمْ إِيَّاهَا لِتُثْلِفُوهَا وَاجْلِبُوا لَهُ
بَدَلَهَا كَتَيْبِ الْحَجِّ وَالْعُمْرَةِ الَّذِي يُورِّعُ فِي جَمْعِيَّةِ الْمَشَارِيعِ الْخَيْرِيَّةِ الْإِسْلَامِيَّةِ.
اللَّهُمَّ احْفَظْ عَلَيْنَا دِينَنَا الَّذِي جَعَلْتَهُ عِصْمَةً أَمْرًا يَا رَبَّ الْعَالَمِينَ

Ô croyants, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Allah, *Al-[^]Aliyy Al-[^]Adhim*. Allah *ta[^]ala* dit dans une 'ayah explicite de Son Livre : [sourat *Taha* / 114] ce qui signifie : « **Et dis : ô mon Seigneur, accorde-moi plus de science.** »

En effet, la science de la religion, c'est la vie de l'Islam. Il est donc un devoir de s'occuper à l'apprendre et à l'enseigner aux autres. Par ailleurs, son apprentissage se fait en prenant cette connaissance des gens de confiance et de connaissance et non pas par la simple lecture dans les livres. En effet, combien et combien de gens n'ayant pas pris la science de la bouche des savants, se sont égarés et ont égaré à leur tour d'autres personnes car ils pensaient à tort que les livres mènent à l'acquisition des connaissances sans avoir besoin d'un *chaykh*. De plus, il y a dans certains de ces livres des égarements de toutes sortes, en particulier les livres qui sont distribués aux pèlerins de la Mosquée de la Mecque honorée. Ces livrets décorés et colorés sont remplis de paroles accusant injustement les musulmans de mécréance et d'égarement, et sèment la discorde et les dissensions dans les sociétés. Méfiez-vous de ces livres et ne les lisez pas. Mettez en garde ceux qui les rapportent avec eux.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَىٰ نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ
اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ٥٦﴾^٩.
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَىٰ ءَالِ
سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ
وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ
زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ١﴾^{١٠} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ
حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ٢﴾^{١١}. اللَّهُمَّ
إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ
لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا
وَعَامِنِ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ

^٩ سُورَةُ الْأَحْزَابِ

^{١٠} سُورَةُ الْحَجِّ

رَحْمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى
وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يُنَبِّئُكُمْ وَأَشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا،
وَأَقِمِ الصَّلَاةَ.